



CONSTRONICS[®]
INFRA
SINCE 1992

CONSTRONICS INFRA LIMITED

(Formerly known as "INVICTA MEDITEK LIMITED")

CIN : L45100TN1992PLCO22948

GSTIN : 33AAAC11592G1ZU

05th March 2024

To,
BSE Limited
Phiroze Jeejeebhoy Towers,
Dalal Street,
Mumbai - 400001.

Scrip Code – 523844

Dear Sir/Madam,

Sub: Submission of Copy of Newspaper advertisement – Corrigendum to the Notice of Postal Ballot.

Reg: Regulation 30 and 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015

This is with reference to the Notice of Postal Ballot dated 30th March 2024. In this regard, please find enclosed a copy of the Corrigendum to Notice of Postal Ballot dated 03rd April, 2024 published by the Company in Tamil Murusu (Tamil) on 04th April, 2024 and Business Standard (English) on 04th April, 2024. This Corrigendum should be read in conjunction with Notice of Postal Ballot dated 30th March 2024.


This is for your information and records.

Thanking you,
Sincerely,
For CONSTRONICS INFRA LIMITED

RISHAB KOTHARI
COMPANY SECRETARY & COMPLIANCE OFFICER
M.NO. A58023

DECOUPLED

Cryptocurrency and NFTs, connected through blockchain, once scaled their peaks hand in hand. But NFTs remain depressed despite the recent surge in crypto. Is there hope in tokenisation?



Megastars Amitabh Bachchan, Rajinikanth, and Kamal Haasan issued their own non-fungible tokens

RAGHAV AGGARWAL
New Delhi, 3 April

In 2021, actor Amitabh Bachchan recorded his father Hariwansh Rai's poem, Madhushala, in his voice and launched it in the form of a non-fungible token, or NFT. Auctioned in November that year on the website, Beyondlife club, it was sold for \$756,000.

NFTs, launched in 2014, are digital assets that are "non-fungible", meaning unique. These may be photos, videos, audio files (such as Bachchan's rendition of Madhushala) or any other collectibles in digital form. Unlike physical currency and cryptocurrency, these tokens have a digital signature that makes each of them unique. Put simply, it is a collectible in digital format that belongs to a unique owner. Another person may have a similar collectible, but it will have a different signature.

NFTs were all the rage around the time Madhushala became a token with a record price. That was also the time cryptocurrency was booming: Bitcoin touched an all-time high of \$68,900 in November 2021.

Several corporations and celebrities jumped on the NFT bandwagon. Indeed, Bachchan is not the only Indian mega movie star in this realm; Rajinikanth partnered with Singapore-based Diginoor.io to launch his collectibles based on his 2007 action thriller, *Sivaji: The Boss*. Kamal Haasan joined hands with Lotus Media Entertainment to launch his own NFT series.

NFTs touched their peak on December 3, 2021, when "The Merge" NFT, created by digital artist PAK, was sold for \$91 million, the priciest ever. On February 9, 2022, another NFT, "Clock", by the same artist was sold for \$52 million. (Clock counted Julian Assange's days in prison).

That proved to be the high noon before darkness arrived.

Crash, revival, and non-revival

In 2022, the crypto market unravelled. In June 2022, a major cryptocurrency lending company in the United States, Celsius Network, froze withdrawals and transfers, citing "extreme" conditions. Five months later, FTX, valued at \$32 billion at its peak, filed for bankruptcy. It led to a huge selloff in crypto. Bitcoin fell to \$16,550 in

January 2023.

In December 2021, NFT sales had touched \$6 billion. Eleven months later, the figure slipped 87 per cent to \$767 million. In December 2021, the number of unique buyers and sellers was 1.4 million and 1 million, respectively. In November 2022, they had fallen to 655,403 and 556,620, according to data from CryptoSlam.

Lately, though, crypto has begun to boom again. Bitcoin touched a new all-time high of \$73,835 on March 14 this year. In 2023, Bitcoin gained 153 per cent. Ethereum, the second-largest crypto token, jumped 80 per cent.

Crypto's resurgence raised hopes for NFTs as well. Both are based on the blockchain technology, which is akin to a digital ledger that presents a way to store data without having to trust any one entity.

Secondly, reports say many NFTs were being stored on the Ethereum blockchain, and Ethereum is also a cryptocurrency leader.

But, despite the recent surge in crypto, NFTs are showing no signs of perking up. In fact, the opposite is becoming more visible. In all the months of 2023, barring January and December,

monthly sales of NFTs were below the \$1 billion mark. And some marquee names are turning away.

Earlier this month, coffee giant Starbucks announced it was rolling back its Odyssey NFT programme from March 31. Launched in September 2022, Odyssey was an extension of the Starbucks Rewards programme, allowing members to earn points. These points enabled users to buy merchandise, attend exclusive events, and, in some cases, get a trip to Starbucks coffee farms in Costa Rica.

The decision to end Odyssey came close on the heels of gaming retailer GameStop announcing in January that it would phase out its NFT marketplace from the following month. Around this time last year, Meta had pulled the plug on NFT features across its platforms, Facebook and Instagram, within 10 months of launching them.

What revived crypto

EduL Patel, chief executive officer and co-founder at Mudrex, an Indian crypto investment platform, says the crypto industry has recovered owing to the increasing regulatory clarity and a surge in institutional interest. "The recent approval of all 11 spot Bitcoin ETFs by the USSEC further fuelled this momentum, coinciding with the anticipation surrounding the Bitcoin Halving event, a significant event in Bitcoin's calendar," he says. ETFs are exchange traded funds. The SEC (Securities Exchange Commission) is the markets regulator in the US. Patel further says there has also been an increase in the number of investors holding more than 1,000 Bitcoins, often referred to as whales, reflecting the growing confidence in crypto. "Moreover, the decision by the US central bank to maintain the repo rate has contributed to a favourable investment sentiment surrounding Bitcoin," he says.

What ails NFTs

Experts say the mismatch between expectation and utility was NFT's undoing.

"It became evident that many high-value NFTs did not offer practical utility aligned with customer expectations," says Yashaswi Rao, vice-president of Products at Okto, a product from CoinDCX. Jyotsna Hirdyani, South Asia Head at Bitget, a

cryptocurrency exchange, the fall of NFTs can be attributed to market saturation, fluctuating investor sentiment, and concerns over sustainability of certain promises by NFT projects.

Sharat Chandra, founder at EmpowerEdge Ventures, says events such as Starbucks pulling the plug on its NFT programme "underscores the struggle of NFT initiatives to align with market demands and sustain momentum, highlighting the need for clearer value propositions and strategic evolution". He adds: "NFT projects have faced challenges in finding purpose and adoption."

Tokenisation of hope

Some experts remain optimistic about the future of

NFTs. They say it is unlikely that these tokens will witness a bull run like cryptocurrency's, but they may become more integrated into various industries in the coming years.

"The possibility and the potential for a future NFT bull run requires caution and discernment," says Hirdyani, but adds that the future of NFTs looks promising due to new blockchain technology applications such as tokenisation.

The Reserve Bank of India has also been experimenting with tokenisation of cards, which allows replacement of actual card details with a code called the "token".

"Tokenisation has a lot of potential in financial services and capital markets," says Chandra. He adds that NFTs are shifting towards a more value-driven model,


focusing on utility and practical applications, rather than pure speculation.

"This shift indicates a more stable and sustainable growth trajectory for NFTs, with a focus on real-world use cases and long-term value creation, rather than short-term market speculation". According to Rao, concepts such as credit scores, social media profiles, and identities, are expected to gradually transition on to the blockchain, evolving into different forms of NFTs.

"As builders develop practical applications and major brands embrace NFT technology, there is potential for sustained momentum and increased market participation, albeit with fluctuations along the way," he says.


THE STORY OF BOOM...

4 of 5 costliest NFT purchases were made during the 2021 boom



...AND SLOWDOWN

Number of unique sellers as well as buyers has fallen from 2021 boom



CONSTRONICS INFRA LIMITED
CIN: L45100TN1992PLC022948
Registered office: No. 77, 2nd Floor, Chamiers Road, Alwarpet, Chennai 600 028
Ph: 91-44-4858 9999; Email: info@constronicsinfra.com Website: www.constronicsinfra.com

CORRIGENDUM TO THE NOTICE OF POSTAL BALLOT DATED 30TH MARCH, 2024

The Company had issued Postal Ballot Notice dated 30th March 2024 together with the Explanatory Statements for seeking approval of members for certain agenda items through postal ballot process. The Postal Ballot Notice has already been circulated to all the Shareholders of the Company on 30th March 2024 in due compliance with the provisions of the Companies Act, 2013 read with rules made thereunder and applicable provisions of SEBI regulations.

This Corrigendum is being issued in continuation of the said Notice to the Shareholders of the Company to inform about the changes in the information which is being disclosed in the Explanatory Statement forming part of the Notice with respect to the changes in pre-preferential issue holding and post preferential issue holding of one of the proposed allottees.

All other particulars and details remain unchanged. The corrigendum shall be read in conjunction with the Postal Ballot Notice dated 30th March 2024 together with explanatory statement. Accordingly, all concerned shareholders, Stock Exchange, Depositories, Registrar and Share Transfer Agent, agencies appointed for e-voting, other Authorities, regulators, and all other concerned persons are requested to take note of the above changes.

The Corrigendum to the Notice of the Postal Ballot is also available on the website of the Company at: www.constronicsinfra.com and will also be made available on the website of the Stock Exchange at i.e. BSE Limited at www.bseindia.com and also on the website of CDDSL at www.evotingindia.com.

Please note: Shareholders who have not voted are required to vote by logging in on www.evotingindia.com. However, Shareholders who have already voted before the issue of this corrigendum notice, have the option to give their assent or dissent by sending an email to the Scrutinizer on below address prabhakar@pcorpadvisors.com on or before 05:00 PM (IST) on Tuesday, 30th April 2024.

By the order of the Board
For Constronics Infra Limited
Sd/-
Rishab Kohari
Company Secretary & Compliance Officer
Place : Chennai
Date : 03rd April 2024

BEFORE THE NATIONAL COMPANY LAW TRIBUNAL
DIVISION BENCH-I, CHENNAI
CP (CAA)/14(CHE)/2024
CONNECTED WITH
CA (CAA) /61 (CHE)/2023

In the matter of the Companies Act, 2013 (18 of 2013)
AND
In the matter of Section 230 to 232 and other applicable provisions of the Companies Act, 2013
AND
In the matter of Scheme of Amalgamation of Coimbatore Nonwovens Private Limited with Premier Fine Linens Private Limited
Coimbatore NonWovens Private Limited
a Company incorporated under the Companies Act, 1956, having its Registered Office at
"R R Landmark", No.1E-1 Nava India Road, Coimbatore-641028, Tamilnadu
Represented by its Director - Mr. R. Jagadish Chandran
...Petitioner / Transferor Company

NOTICE OF HEARING OF PETITION

Take Notice that a Petition under Section(s) 230 to 232 of the Companies Act, 2013 for sanctioning the Scheme of Amalgamation of Coimbatore Nonwovens Private Limited with Premier Fine Linens Private Limited, presented by the Petitioner / Transferor Company on 27th February 2024 was admitted on 6th March 2024 by the Honourable National Company Law Tribunal, Bench at Chennai ("Hon'ble Tribunal") and the said Petition is fixed for hearing before the Hon'ble Tribunal on Thursday, 25th April, 2024.

Any person who seeks to oppose the Petition at the hearing, should submit an affidavit with the grounds of opposition in form of representation before the Hon'ble Tribunal and give a copy thereof in writing either to the Petitioner Company or their Authorised Representative so as to reach not later than two days before the date fixed for the hearing of the Petition and appear in person or by his Advocate. A copy of the Petition will be furnished to any person requiring the same on payment of the prescribed charges for the same.

Sd/- M R THIAGARAJAN
Authorised Representative
Dated: 02.04.2024 C-18, United Nagar, Veerakeralam Post, Coimbatore-641007

CORRIGENDUM

Expression of Interest (EOI)
Notification published in Business Standard (English) all editions on 03rd April 2024, Page No 19, the name of the Company was wrongly published as SBI DFHL Limited. The Correct Name is SBI DFHI Limited. All other contents of the notification will remain same.

Markets, Insight Out

Markets, Monday to Saturday

To book your copy, sms **reachbs** to **57575** or email **order@bsmail.in**

Business Standard
50 Years of Insight

THE GREAT EASTERN SHIPPING COMPANY LIMITED
CIN: L35110MH1948PLC006472
Registered Office: Ocean House, 134/A, Dr. Annie Besant Road, Worli, Mumbai - 400018.
Tel No.: +91 (22) 66613000/24922100; Fax: +91 (22) 24925900
Email: shares@greatship.com; Website: www.greatship.com

NOTICE OF POSTAL BALLOT

Members are hereby informed that pursuant to Sections 108, 110 and other applicable provisions of the Companies Act, 2013 ("the Act") read with the Companies (Management & Administration) Rules, 2014 and in compliance with the circulars dated April 08, 2020 and April 13, 2020 issued by the Ministry of Corporate Affairs ("MCA") and other applicable circulars issued by MCA and the Securities and Exchange Board of India ("SEBI"), the approval of the Members is sought by way of Postal Ballot for re-appointment of Mr. Raju Shukla and Mr. Ranjit Pandit as Independent Directors of the Company for a second term of 3 years w.e.f. June 01, 2024.

The Notice of Postal Ballot has been sent to the Members of the Company whose email addresses are registered with the Company/Depository Participant(s) by way of email on April 03, 2024. The same is also available at the Company's website: www.greatship.com and on the websites of BSE Limited: www.bseindia.com and National Stock Exchange of India Limited: www.nseindia.com and on the website of KFin Technologies Limited: <https://evoting.kfintech.com>.

In accordance with the circulars issued by MCA, physical copies of the Notice, Postal Ballot forms and pre-paid Business Reply Envelopes are not being sent to Members for this Postal Ballot.

The Board of Directors of the Company has appointed Ms. Ashwini Inamdar, failing her, Ms. Alifya Sapatwala, Partners, Mehta & Mehta, Company Secretaries, as Scrutinizers for conducting the Postal Ballot and remote e-voting process in a fair and transparent manner.

The Company has also engaged the services of KFin Technologies Limited ("KFin"), Registrar and Share Transfer Agent of the Company, for providing remote e-voting facility to the Members.

Members are requested to provide their assent or dissent through remote e-voting only.

Members who are individuals holding shares in demat mode may cast their votes through remote e-voting through the websites of NSDL/CDSL/Depository Participants. Other Members may cast their votes through remote e-voting at <https://evoting.kfintech.com>.

Instructions pertaining to Remote e-voting:

The remote e-voting period commences at 09.00 a.m. on Thursday, April 04, 2024 and ends at 05.00 p.m. on Friday, May 03, 2024. Remote e-voting will not be allowed beyond the said date and time and the remote e-voting module will be disabled by KFin upon expiry of the aforesaid period.

A Member's voting rights shall be in proportion to his/her share of the paid-up equity share capital of the Company as on Thursday, March 28, 2024 ('cut-off date'). A person whose name is recorded in the Register of Members of the Company or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on the cut-off date only shall be entitled to cast their votes by remote e-voting. A person who is not a Member as on the cut-off date should treat this Notice for information purposes only.

Manner of registering/updating e-mail addresses to receive the Notice of Postal Ballot:

Members whose email IDs are not registered with the Company/Depository Participants and consequently the Notice of Postal Ballot and remote e-voting instructions cannot be serviced, can send an e-mail request at the email id einward_ns@kfintech.com along with scanned copy of the request letter, duly signed, providing their email address, mobile number, self-attested PAN copy and Client Master copy in case of electronic folio and copy of share certificate in case of physical folio for sending Notice of Postal Ballot and the remote e-voting instructions.

Manner of registering/updating KYC details:

SEBI, vide its Circular dated November 03, 2021 (as amended from time to time), has mandated registration of PAN, postal address, email address, mobile number, bank account details, specimen signature and nomination by holders of physical securities. Members holding shares in physical form are requested to submit the necessary details by sending a duly filled and signed Form ISR-1, ISR-2, ISR-3/ SH-13 to the Company or KFin.

Members, holding shares in electronic form, are requested to register / update their KYC details with respective Depository Participants.

In case of any queries/grievances, the Members may refer the Frequently Asked Questions (FAQs) for Members and e-voting User Manual available at the 'download' section of <https://evoting.kfintech.com> or send email to evoting@kfintech.com or call KFin on 1800 309 4001 (toll free).

Members are also requested to note the following contact details for addressing remote e-voting grievances:

Mr. Anil Dalvi
Manager
KFin Technologies Limited
Selenium Tower B, Plot 31-32, Financial District, Nanakramguda, Serilingampally, Gachibowli, Hyderabad - 500 032, Telangana.
Telephone: +91 - 40 6716 1631
E-mail: einward_ris@kfintech.com

The results of the Postal Ballot will be announced within three days from conclusion of remote e-voting, i.e. on or before Monday, May 06, 2024 at the Registered Office of the Company. The said results would be displayed at the Registered Office of the Company. The said results would also be intimated to the National Stock Exchange of India Limited and BSE Limited where the shares of the Company are listed. Additionally, the results will also be uploaded on the Company's website - www.greatship.com and on the website of KFin Technologies Limited - <https://evoting.kfintech.com>.

For The Great Eastern Shipping Company Limited
Anand Punde
Company Secretary
Place : Mumbai
Date : 03.04.2024

FORM NO. NCLT 3A BEFORE THE NATIONAL COMPANY LAW TRIBUNAL BENCH, AT CHENNAI
CP (CAA) 12 (CHE) / 2024 IN
CA (CAA) 69 (CHE) / 2023

IN THE MATTER OF THE COMPANIES ACT, 2013
AND
IN THE MATTER OF SECTIONS 230 READ WITH SECTION 232 OF THE COMPANIES ACT, 2013
AND
OTHER APPLICABLE PROVISIONS OF THE COMPANIES ACT, 2013
AND
IN THE MATTER OF SCHEME OF AMALGAMATION OF
M/S. APEX TRANSCRIPTERS PRIVATE LIMITED
(Amalgamating Company 1 or ATPL or First Transferor Company)
AND
M/S. APEX FOUNDATIONS PRIVATE LIMITED
(Amalgamating Company 2 or AFPL or Second Transferor Company)
WITH
M/S. APEX TRANSWORLD COMPUTERS PRIVATE LIMITED
(Amalgamated Company or ATCPL or Transferee Company)
AND
THEIR RESPECTIVE SHAREHOLDERS AND CREDITORS
APEX TRANSCRIPTERS PRIVATE LIMITED,
a private limited company, having its registered office at No. 38, II Main Road, Raja Annamalai Puram, Chennai 600028, represented by its Director/ Authorized Signatory, **Mrs. Shwetha Padmanabhan** ...FIRST PETITIONER/ FIRST TRANSFEROR COMPANY
and
APEX FOUNDATIONS PRIVATE LIMITED,
a private limited company, having its registered office at No. 38, II Main Road, Raja Annamalai Puram, Chennai 600028, represented by its Director/ Authorized Signatory, **Mrs. Shwetha Padmanabhan** ...SECOND PETITIONER/ FIRST TRANSFEROR COMPANY
and
APEX TRANSWORLD COMPUTERS PRIVATE LIMITED,
a private limited company, having its registered office at No. 38, II Main Road, Raja Annamalai Puram, Chennai - 600028, represented by its Director/ Authorized Signatory, **Mrs. Shwetha Padmanabhan** ...THIRD PETITIONER/ FIRST TRANSFEROR COMPANY

ADVERTISEMENT OF PETITION

A Petition under Sections 230 read with section 232 of the Companies Act, 2013 and other Applicable Provisions of Companies Act, 2013 for the Scheme of Amalgamation of Apex Transcripters Private Limited and Apex Foundations Private Limited with Apex Transworld Computers Private Limited and their respective Shareholders and Creditors was presented by the Petitioner on 06.03.2024 and the said Company Petition is fixed for hearing before the Hon'ble National Company Law Tribunal, Chennai Bench on 25.04.2024. Any person desirous of supporting or opposing the said Petition should send to the Petitioner's Advocate, notice of intention, signed by him or his advocate, with his name and address, so as to reach the Petitioner's Advocate not later than two days before the date fixed for the hearing of the Petition. Where he seeks to oppose the Petition, the grounds of opposition or a copy of his affidavit shall be furnished with such notice. A copy of the Petition will be furnished to the undersigned to any person requiring the same on payment of the prescribed charges for the same.

RATHIDEVI & ASSOCIATES
Advocates for Petitioner Companies
No. 4/11, Veeramamunivar Salai, Mogappair East, Chennai - 600037.
Date : 04-04-2024
Chennai
Ct: 96771 85853 Email: rathidevi@rdalaw.in

TP SOUTHERN ODISHA DISTRIBUTION LIMITED
(Procurement Department)

BPR North Star Building,
2nd Floor, Khodasingi, Berhampur, Odisha-760010

NOTICE INVITING TENDER Dt.: 04.04.2024

TP Southern Odisha Distribution Ltd. invites tender from eligible vendors for following:

Sl. No.	Tender Description	NIT Number	EMD (Rs.)	Tender Fee inclusive of GST (Rs.)	Last date and time of Payment of Tender Fee
1	Rate Contract for Engineering, Supply, Erection & Commissioning of Power Supply at multiple location in TPSODL-for BSNL Mobile Tower Under 4G Saturation Project Under 100% Deposit Scheme.	TPSODL/OT/2023-24/097	1 Lakh	5,000	16.04.2024 18:00 Hrs.
2	RC for New Service Connection, LT/HT Line, HT Metering, Go-Swift Works, Small Deposit Works	TPSODL/OT/2023-24/098	NIL	5,000	16.04.2024 18:00 Hrs.
3	RC For Supply and Installation of Split ACs and Accessories at various locations of TPSODL.	TPSODL/OT/2023-24/099	2 Lakh	5,000	16.04.2024 18:00 Hrs.
4	Rate Contract for Meter/Reading, Spot Billing and Bill Distribution at TPSODL.	TPSODL/OT/2024-25/001	4 Lakh	5,000	16.04.2024 18:00 Hrs.
5	RC for Field Force Automation Services for TPSODL, TPNODL, TPWODL & TPCODL.	TPCODL/CCG/2023-24/100000626	50,000	5,000	09.04.2024 18:00 Hrs.

For detailed tender, please visit Tender Section on TPSODL website <https://www.tpsouthernodisha.com>